

Ref.No: SEC24016 14th February 2024

National Stock Exchange of India Limited Bandra Kurla Complex Bandra East Mumbai – 400 051.

Scrip Symbol: RAJSREESUG

BSE Limited P.J.Towers Dalal Street Mumbai – 400 001. Scrip Code: 500354

Sirs

Sub: Newspaper advertisement - Extract of financial results- reg.

We are enclosing herewith the extract of statement of un-audited financial results for the quarter and nine months ended 31st December 2023 published in Business Standard (English) and Dinamani (vernacular language – Tamil) newspapers issue dated 14th February 2024.

Kindly take the same on record.

Thanking you

For and on behalf of RAJSHREE SUGARS & CHEMICALS LIMITED

M.Ponraj Company Secretary ICSI Membership No: A29858

Enc: As above

Zee profit up 141% on new users

STRONG SHOWING

Consolidated figures (₹cr)

			Change (%)			
	Q3FY24		Q-o-Q	Y-o-Y		
Revenues	1,027.4		4.9 🛖	-3.4		
PBIDT	237.0		-40.5	-38.3 🔷		
Net Profit	58.5	l	-52.4	140.7		
Source: Compan	у	npiled by BS Re	search Bureau			

Bengaluru, 13 February

ee Entertainment Enterprises (Zeel) profit more than doubled as a pick-up in subscriptions offset a soft advertising environment, the broadcaster reported on Tuesday, in its first results since its failed merger with Sony India.

Zee's profit rose to ₹58.5 crore for the three months results come weeks after

scrapped merger with Zee.

Third-quarter subscription revenue was aided by the recognition of ₹59 crore from Siti Network, which belongs to Essel Group, Zee said in a statement. Zee's subscription revenue for the quarter rose 3 per cent. while advertising revenue dropped 3 per cent.

While the third quarter saw some seasonal festive uptick, the ended overall pace of recovery December from ₹24.3 of the advertisement crore a year ago. The environment continues

Hindalco net zooms 71% on lower costs

Mumbai, February 13

ON THE RISE Consolidated figures (₹cr)

Aluminum and copper producer Hindalco Industries on Tuesday reported a 71.1 per cent rise in its net profit to ₹,2331 crore for the December 2023 ended quarter (Q3FY24) on the back of a decline in costs for the same period. Net profit

The company's share prices, however, tumbled 12.4 per cent on ₹509.9 per piece, reacting to a more than \$1 billion cost escalation in the planned capex at its US subsidiary Novelis. The profit growth was helped by decline in expenses, of around 4.86 per cent Y-o-Y at ₹49,761 crore. Revenue in the same period remained almost flat at ₹52,808

Change (%) Q3FY24 Q-o-Q Y-o-Y Revenue 52,808 -2.5 - 0.6PBIDT 1.2 56.9 6,146 2,331 6.1 71.1

Compiled by BS Research Bureau

crore, a (Y-o-Y) decline of half a percent, reflected of the price trend on London Metal Exchange (LME).

Satish Pai, managing director for the company attributed the decline in costs to lower than expected coal and other carbon-related costs.

Coca-Cola records volume growth in India in Dec qtr

Coca-Cola witnessed its volume in developvolume growth in ing and emerging in India in the October- markets grow 4 per Germany. Developing December quarter, the cent during the same and emerging markets company said in its period, driven by earnings release on

While unit case volume grew 2 per unit case volume grew cent for the quarter, 2 per cent. Developed the drinks-maker saw

growth in Brazil and

"For the full year, markets grew 1 per

cent, driven by growth Mexico and grew 2 per cent, driven by growth in India and Brazil, partially offset by the suspension of business in Russia in 2022," the firm said.

AKSHARA SRIVASTAVA

Siemens net profit up 9%

Siemens (India) reported a 9 per cent rise in its net profit for the Q3FY24, on the back of higher other income. For the quarter, the company reported a net profit attributable to the owners of the firm at a consolidated level of ₹505 crore, up 9 per cent. Revenue from operations in the period was up 17 per cent to ₹4,825crore. The company's net profit fell 12 per cent and revenue fell 20 per cent.

AMRITHA PILLAY

Count on us **LET YOUR DREAMS CROSS BOUNDARIES** WITH INDIA'S TRUSTED LENDING **PARTNER**

KEY FINANCIAL HIGHLIGHTS - 9M FY24

Disbursals

★ tatacapital.com

₹74,498 Cr | +39%#

Profit after Tax ₹2,367 Cr | +34%^

85%+ Retail + SME Book

Retail Focused NBFC

Loan Book

₹1,49,165 Cr | +34%

Asset Quality

0.4%

74%

TATA CAPITAL

Digital First

97% Customers Onboarded Digitally 92% Digital

ऑयल इंडिया

OIL INDIA

Collections

Rated by leading rating agencies

Personal Loans | Business Loans | Housing Loans | Used Car Loans | Two Wheeler Loans | Loan Against Property | Micro Finance | Loan Against Securities | Wealth Services | Education Loans Channel Finance | Leasing | Corporate Loans | Cleantech Finance | Private Equity

The financial results have been subjected to a limited review by the statutory auditors; #excludes disbursement for IPO funding and channel finance; "excludes one-time items Housing loans are brought to you by Tata Capital Housing Finance Limited All other mentioned loan products / solutions are brought to you by Tata Capital Limited (TCL). All loan products / solutions are at the sole discretion of the respective entities. TCL is registered with the Association of Mutual Funds in India as a Mutual Fund Distributor bearing ARNNo. 51479. Private Equity Funds are registered with SEBI as Domestic Venture Capital Funds / Alternative Investment Funds.

Eicher Motors net rises 34% on robust sales

Eicher Motors on Tuesday said its consolidated net profit increased 34 per cent to ₹996 crore for the third quarter ended December 31, 2023, aided by robust sales across domestic and

overseas markets. The automaker also reported its highest-ever revenue from operations at ₹4,179 crore, up 12 per cent, as compared with ₹3,721 crore in the corresponding quarter of FY23, Eicher said in a statement. Royal Enfield sold 229,214 motorcycles in the third quarter, an increase of 4 per cent as compared to 219,898 units in the same

period in FY23. "We believe the Himalayan on the new Sherpa 450 platform has the potential to change adventure touring around the world, and significantly grow the middleweight segment," Eicher Motors MD Siddhartha Lal said.

Bosch profit surges 62% Bosch, the Indian unit of

German automotive supplier Robert Bosch GmbH, posted a net profit of ₹518 crore for the December quarter, up 62.4 per cent from a year ago. The total revenue from operations for the December quarter was up nearly 15 per cent to ₹4,205 crore, driven by a surge in demand in the overall automotive market.

AYUSHMAN BARUAH & ANEEKA CHATTERJEE

Regd. Office: "Deccan Chambers", 6-3-866/B, Somaliguda, Hyderabad - 500 082
Ph: 040-23310168, Fax: 040-23318366, Emall: info@deccancements.com, Website: www.deccancements.com

Extract of the UnAudited Financial Results for the Quarter and Nine Months Ended 31 December, 2023

(Rs. in Lakhs except per share data Year Ended Quarter ended Nine months ended 31.12.2023 30.09.2023 31.12.2022 31.12.2023 31.12.2022 31.03.2023 **Particulars** Unaudited Unaudited Unaudited Unaudited Audited 1 Total income from Operations 21685.96 16724.99 21112.71 57618.69 58560.42 78154.48 Net Profit for the period 758.59 1653.49 5323.39 2207.27 4879.73 6661.08 before Tax and Exceptional Items) Net Profit for the period before tax 2207.27 758.59 1653.49 4879.73 5323.39 6661.08 Net Profit for the period after tax 1538.50 472.97 1215.61 3425.64 3940.02 4929.52 (after Exceptional Items) 5 Total Comprehensive Income for the 1538.50 472.97 1215.61 3425.64 3940.02 4890.78 for the period (after tax) and Other Comprehensive Income (after tax) Paid-up Equity Share Capital 700.38 700.38 700.38 700.38 700.38 700.38 Earnings Per Share (Rs.5/- each) 10.98 3 38 8 68 24 45 28 13 35 19 1 Rasic 2. Diluted 10.98 3.38 24.46 8.68 28.13 35.19

Notes: a) The above results for the quarter were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at the mo on 13th February, 2024.

b) The above is an extract of the detailed format of financial results filed for the quarter and nine months ended 31 Dec 2023 with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid results are available on the Stock Exchange Websites i.e.Bombey Stock Exchange (www.bseindia.com) and National Stock Exchange (www.nseindia.com) and also on the Company's website (www.deccancements.com).

RAJSHREE SUGARS & CHEMICALS LIMITED

Regd Office: The Uffizi', 338/8, Avanashi Road, Peelamedu, Coimbatore - 641 004 Tel (0422) 4226222 Fax (0422) 2577929 CIN: L01542TZ1985PLC001706 E-Mail: rscl@rajshreesugars.com Website: www.rajshreesugars.com

31.12.2023

Quarter Ended

(Unaudited)

31.12.2022

(6.40)

Date: 13th February, 2024

RAJSHREE

b) Diluted

Particulars

SL

No

for DECCAN CEMENTS LIMITED Chairperson and Managing Director

9 Months Ended

(Unaudited)

31.12.2023

(0.62)

Committed to Net-Zero by 2040

TRANSFORMING ENERGY LANDSCAPES

ऑयल इंडिया लिमिटेड

EXTRACT FROM THE UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 3187 DECEMBER, 2023

													(₹ in crore)
	Particulars	Standalone				Consolidated							
SI.		Quarter ended		Nine Months ended Year ended		Quarter ended		Nine Months ended		Year ended			
No.		31.12.2023	30.09.2023	31.12.2022				31.12.2023	30.09.2023	31.12.2022			31.03.2023
			Unaudited			dited	Audited		Unaudited		Unaudited		Audited
1	Total Income from Operations	5,815.02	5,913.31	5,876.44	16,373.06	17,613.41	23,259.61	10,912.61	8,816.47	10,577.58	26,137.84	32,261.71	41,025.98
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional items and Share of Profit of Associate/ Joint Ventures)	1,933.14	2,550.88	2,302.93	6,583.70	6,518.71	8,857.04	3,211.43	3,128.87	3,535.37	8,094.48	10,053.75	13,139.59
3	Share of Profit of Associate/ Joint Ventures							56.24	(54.06)	(271.36)	97.91	205.28	4.29
4	Net Profit/ (Loss) for the period before Tax (after Exceptional items)	1,933.14	188.16	2,302.93	4,220.98	6,518.71	8,857.04	3,266.23	707.97	3,264.01	5,817.55	10,259.03	13,143.88
5	Net Profit/ (Loss) for the period after Tax (after Exceptional items)	1,584.28	325.31	1,746.10	3,523.02	5,022.12	6,810.40	2,607.66	640.36	2,528.59	4,647.51	7,874.65	9,854.39
6	Net Profit/ (Loss) for the period after Tex attributable to Owners of the Company							2,347.12	420.66	2,284.41	4,194.38	6,985.76	8,728.59
7	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income after tax)	4,192.25	423.11	2,381.71	7,091.59	4,800.85	6,586.44	4,815.01	391.59	2,608.00	7,149.24	10,536.37	11,167.96
8	Total Comprehensive Income for the period attributable to Owners of the Company							4,554.48	172.83	2,363.79	6,697.86	9,642.72	10,031.33
9	Paid up Equity Share Capital (Face value of ₹ 10/- each)	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41	1,084.41
10	Other Equity (excluding Revaluation Reserve)						33,280.85						37,397.08
11	Securities Premium Account												
12	Net Worth	34,351.85	33,059.62	30,876.36	34,351.85	30,876.36	31,601.41	43,230.11	41,175.05	39,103.65	43,230.11	39,103.65	39,807.98
13	Outstanding Debt	11,312.69	11,306.25	11,244.12	11,312.69	11,244.12	11,161.33	22,275.47	22,119.07	17,797.22	22,275.47	17,797.22	18,548.88
14	Debt Equity Ratio	0.28:1	0.31:1	0.33:1	0.28:1	0.33:1	0.32:1	0.46:1	0.5:1	0.42:1	0.46:1	0.42:1	0.44:1
15	Earnings Per Share (Face value of ₹ 10/- each)												
	Basic & Diluted EPS (₹) (Quarterly and nine months figures not annualised)	14.61	3.00	16.10	32.49	46.31	62.80	21.65	3.87	21.07	38.68	64.42	80.49
16	Capital Redemption Reserve	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41	95.41
17	Debenture Redemption Reserve	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99	531.99
18	Debt Service Coverage Ratio (Times)	9.60	3.06	3.25	6.99	3.05	3.78	11.72	3.79	4.18	7.38	4.14	4.78
19	Interest Service Coverage Ratio (Times)	14.41	3.74	14.72	10.71	13.62	15.43	17.27	5.33	16.42	11.11	16.73	17.75

The above is an extract of the detailed format of the Unaudited Financial Results for the quarter & nine months ended 31.12.2023 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter & nine months ended 31.12.2023 is available on the "Investor in Focus" section of Company's website http://www.oil-India.com and under "Corporates" section of National Stock Exchange of India Limited and BSE Limited websites at http://www.nseindia.com and http://www.bseindia.com respectively

> For Oil India Limited bereicher Harish Madhay DIN: 08489650

Place: Noida Date: 13th February, 2024



R. VARADARAJAN Place: Coimbatore Wholetime Director DIN:00001738 Date: 12.2.2024

13,709.57 14,178.13 57,985.06 Total income from operations Net Profit / (Loss) for the period (before Tax and (2,119.30)Exceptional items) (2.775.43)(204.43)Net Profit / (Loss) for the period (before Tax and (2,775.43)(2,119.30)(204.43)after Exceptional items) Net Profit / (Loss) for the period (after Tax and (2,775.43)(2,119.30)(204.43)Exceptional items) Total Comprehensive income for the period

Extract of Unaudited Financial Results for the **Quarter and Nine months ended 31st December 2023**

3. [Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)] (2,775.43)(2,119.30)(204.43)Paid-up equity share capital (Face value of Rs.10/- per share) 3.313.56 3,313.56 3,313.56 Reserves (excluding revaluation reserves) as shown in the audited balance sheet of previous year ended 31.3.2023 : Rs. (1094.31) Lakhs Earnings Per Share (not annualized) 8. (of Rs.10/- each) a) Basic (8.38)(6.40)(0.62)

Note: The above is an extract of the detailed format of Quarterly / Nine months Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com, www.nseindia.com and also on the Company's website at www.rajshreesugars.com

(8.38)

கோயம்புத்தூர் : 97902 12447 மேட்டுப்பாளையம் : 77088 26235 & அன்னூர்

: 73730 55255 சூலூர : 88701 48269 மதுக்கரை : 90435 00177

உதவி மைய எண் : 88070 00216

கால்நடைகளுக்கு கன்றுவீச்சு நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி

91502 4909:

89034441

73730 4072

நாளை தொடக்கம்

கோவை, பிப். 13: கால்நடைகளுக்கு ஏற்படும் புருசெல்லா எனும் கன்றுவீச்சு நோய்க்கு, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்கவுள்ளது.

தேசிய நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் கால்நடைகளில் ஏற்ப டும் புருசெல்லா எனும் கன்றுவீச்சு நோய்க்கு மூன்றாம் கட்ட மாக பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்த கால்நடை பராமரிப்புத் தூறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நோய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடிய புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகி றது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் இந் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் மூட்டு, நரம்பு

மண்டலத்தை பாதிக்கிறது. நோய் பாதித்த கால்நடை கள் உணவு உட்கொள்ளாமலும், பால் உற்பத்தி குறைந்தும், சினை பிடிக்காமலும், கன்றுவீச்சு, விரை வீக்கம் அதிகரித் தும் காணப்படும்.

பொருளாதார இழப்பை தவிர்த்திடும் பொருட்டு 4 இல் இருந்து 8 மாதவயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு (முறைகளைப் பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்நோயில் இருந்து காப்பாற்றுவதோடு இந்நோய் மனிதர்களுக்குப் பரவுவதை (முற்றிலும் தவிர்க்கலாம்.

எனவே, தகுதியான கன்றுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்க ளைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ள<u>து</u>.

வருவாய்த் துறை அலுவலா சங்கத்தினர் உண்ணாவிரதம்



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர்.

கோவை, பிட். 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு வருவாய்த் தூறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிர தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத் துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.தனபால் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி யிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். இள நிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை உடனே வெளியிட வேண்டும்₊ வருவாய், பேரிடர் மேலாண்மைத் தூறையில் 3 ஆண்டுகளுக்கும்மேல் காலியாக உள்ள அலுவலக் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக் கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், 'அடுத்தகட்டமாக பிப்ரவரி 22– ஆம் தேதி பணிகளைப் புறக்க ணித்து அலுவலக வாசலில் காத்திருப்புப் போராட்டம் நடத்த வுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் 27-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத் திடதிட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்



குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற மேயர் கல்பனா. உடன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் ச. செல்வசுரபி, துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன்.

கோவை, பிப். 13: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்

கூட்டத்துக்கு, மேயர் கல்பனா தலைமை வகித்து பொதுமக்க ளிடமிருந்து கோரிச்கை மனுக்களைப் பெற்றார். துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை அணையர் ச.செல் வசுரபி ஆகியோர் முன்னிவை வகித்தனர்.

இக்கூட்டத்தில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 54 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயர், அவற்றின் மீது உடன டியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் மாணிக் கம், கவிதா, சந்தியா, ஸ்ரீதேவி, பிரேம் ஆனந்த், செந்தில்குமரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

epaper.dinamanl.com

அதிக பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

கோவை, பிப். 13: பூச்சிக்கொவ்லி யின் அதிக பயன்பாடு உணவுச் சங்கி லியில் சிக்கலை ஏற்படுத்துவதுடன் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வும் காரணமாக அமைவதாக தமிழ் நாடு வேளாண்மைப் பல்கவைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறி யுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கவைக்கழகத்தின் திறந்தவெளி, தொலைதூரக் கவ்வி இயக்ககத்தின் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங் கும் விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. கல்வி இயக்கக் இயக்குநர் ப.பாலசுப்ரமணியம் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை இடுபொ ருள் கூட்டமைப்பின் மாநிலத் தலை வர் எம்.மோகன், செயவர் எம்.சத்தி யமூர்த்தி, பதிவாளர் ஆர்.தமிழ்வேந் தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாட்டின் காமன்வெல்த் கனடா ஆஃப் அமைப்பின் வேர்னிங் துணைத் தலைவர் வெங்கட்ராமன் பேசும்போது, சர்வதேச அளவில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. தொலைநிலைக் கல் வித் திட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த படிப்பையும் சேர்க்க வேண் டும்என்றார்.

விழாவில் *துணைவேந்தர்*



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தொலைநிலைக் கல்வி வழியில் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டயச் சான்றிதழ், பரிசு வழங்குகிறார் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி. உடன், சிறப்பு விருந்தினர் வெங்கட்ராமன் பாலாஜி, பதிவாளர் ஆர்.தமிழ்வேந்தன் உள்ளிட்டோர்.

வெ.கீகாலட்சுமி பேசும்போது, தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் விவ சாயிகள் இருக்கும் நிலையில் சுமார் 20 ஆயிரம் இடுபொருள் விற்பனை யாளாகள் மட்டுமே இருக்கின்றனர். சராசரியாக ஒரு இடுபொருள் விற்ப னையாளர் சுமார் 4 ஆயிரம் விவசாயி களின் உரம், பூச்சிக்கொல்லி, விதை தேவையைப் பூர்த்தி செய்கிறார்.

விவசாயிகளுக்கும் பல்கவைக்கழ கத்துக்கும் இடையிலான இணைப் புப் பாலமாக இடுபொருள் விற்ப னையாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரு.2,500 கோடி மதிப்பிலான பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனையா கின்றன. அதிகப்படியான பூச்சிக் கொல்லியின் பயன்பாடு உணவுச் சங்கிலியில் சிக்கலை ஏற்படுத்துவது டன், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்

படவும்காரணமாக உள்ளது. உணவுத் தேவை அதிகமாக இருந் தபோது நமது மண்ணும் வளமாக இருந்தது. அதன் பிறகு அதிகப்படி யான ரசாயன பயன்பாடு காரண மாக மண்ணின் வளம் குறைந்தது

டன் அது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

அதுபோன்ற பாதிப்புகளைக் குறைக்க வேளாண்மைப் பல்கலைக் கழகம்புதிய வகை உரங்கள்,ஊட்டச் சத்துகள், விதை ரகங்களை கண்ட றிந்துள்ளது. இவற்றை இடுபொருள் விற்பனையாளர்கள் விவசாயிகளி டம்கொண்டு சேர்க்க வேண்டும் என்

இந்த விழாவில் 15 பயிற்சி மையங்க ளில் பயின்ற 706 பேருக்கு சான்றிதழ் கள் வழங்கப்பட்டன.

தேசிய அறிவியல் தின போட்டி: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை, பிப். 13: மண்டல அறிவி யல்மையம்சார்பில் நடைபெறும் தேசிய அறிவியல் தினப் போட்டி யில் பங்கேற்க பிப்ரவரி 15– ஆம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ள<u>கு</u>.

கோவை கொடிசியா சாவை யில் உள்ள மண்டல அறிவியல் மையம் சார்பில் தேசிய அறிவி யல் தின 2024 போட்டிகள் வரும் 19, 20 ஆம் தேதிகளில் நடைபெ றுகிறது. 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி போட்டி, எழுத்துப் போட்டி (தமிழ் – ஆங் கிலம்), ஓவியப் போட்டி ஆகி யவை நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மண்டவ அறிவியல் மையத்தை (0422 – 2963026, 2963024, 84385 48976) என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது (rsc.kovai14@gm ail.com) என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு பிப்ரவரி 15- ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள் ளவாம்.

போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு தேசிய அறிவியல் தின மானபிப்ரவரி28-ஆம்தேதிபரிசு வழங்கப்படும் என்று மண்டவ அறிவியல் அலுவலர் (பொறுப்பு) வ வள்ளி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 17 – இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை, பிப். 13: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப் ரவரி 17– ஆம் தேதி (சனிக்கிழமை) ஈடைபெற உள்ள க<u>ு</u>.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பாலக்காடு பிரதான சாவையில் உள்ள ஈஷா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்ர வரி 10- ஆம் தேதி நடைபெறவிருந்

இந்நிலையில், நிர்வாக காரணங் களால் அன்று முகாமி நடைபெற ബിல്തെ എട്ട്ക്ക് பട്ടിയനട பിப്റവേറി 17– ஆம் தேதி முகாம் நடத்திட ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில், பல்வேறு துறைக ளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தேர்வு செய்யவுள்ள னார். 8, 10, 12 ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு தொழிற்கல்வி பயின்றவர்கள், செவி லியர், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம். வயதுவரம்பு இல்லை.

முகாமில் கலந்துகொள்ள வருப வர்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்<u>று</u>களின் நகல்களுடன் கவந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

அனுமதி முற்றிலும் இவவசம். பணி நியமனம் பெறுபவர்களின் வேவை வாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய் யப்படமாட்டா*து*.

வேவைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login இல்லிவரங்களைப்பதிவுசெய்ய வேண்டும். https://forms.gle/1N KiQzXVtj4bkvAPA என்ற லிங்க் கிலும் விவரங்களைப் பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 94990-55937 என்ற எண்ணில் காவை 10 மணி முதல் மாவை 6 மணி வரை தொடர்பு கொள் எலாம் என அட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

கோவை, பிப். 13: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கவைக் கழகத்தில் நறுமணப் பொருள்கள் விற்போர்—வரங்குவோர் சந்திப்பு வியா ழக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறுகிற து.

பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம்,கொச்சி நறும ணப் பயிர்கள் வாரியம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, பல்கலைக்கழ கத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்க ளின் வாபத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும், சந்தை சங்கிலியை பவப்ப டுத்தி நுகர்வோரின் விலையில் உற்பத்தியாளரின் பங்கை அதிகப்படுத்தவும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் பங்கேற்க உள்ள னர். இந்த நிகழ்ச்சியில் மஞ்சள், மிளகு, ஏலக்காய், மிளகாய், பூண்டு, ஜாதிக் காய் போன்றவற்றை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் சந்தைப்படுத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

NOTICE

CIN: U93090TN1996PLC034615

RAJSHREE

சுந்தரம் மியூச்சுவல்

RECORD DATE FOR INCOME DISTRIBUTION CUM CAPITAL WITHDRAWAL (IDCW) NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared Income

Distribution cum capital withdrawal (IDCW) on the face value of ₹ 10/- under the following schemes:

Scheme Name	Plan - Option	Record Date#	Amount of IDCW* (₹ per unit)	NAV per unit as on February 12, 2024 (₹)
Sundayana Aggyasaiya Uylayid Eynd	Regular Plan-Monthly-IDCW		0.250	27.7656
Sundaram Aggressive Hybrid Fund	Direct Plan-Monthly-IDCW	February 16, 2024	0.350	41.5406
Sundaram Balanced Advantage Fund	Regular Plan-Monthly-IDCW	0.080		15.2432
Sundaram Balanced Advantage Fund	Direct Plan-Monthly-IDCW		0.095	18.2502

Or subsequent business day if the specified date is a non-business day.

* Income Distribution will be done/IDCW will be paid, net of tax deducted at source, as applicable.

Pursuant to the payment of IDCW, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The IDCW pay-out will be to the extent of above mentioned IDCW per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower. Past performance may or may not be sustained in future. All unitholders under the IDCW Option of the above-mentioned schemes, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the IDCW. The above stated quantum of IDCW and the Record Date were approved by the Board of Directors of Sundaram Trustee Company Limited vide their circular resolution dated February 13, 2024.

For Sundaram Asset Management Company Ltd Place: Chennai R Ajith Kumar

Date: February 14, 2024 Company Secretary & Compliance Officer Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, For more information please contact: Royapettah, Chennai-14. Sundaram Asset Management Company Ltd Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 (Investment Manager to Sundaram Mutual Fund) Fax: +91 44 2841 8108. www.sundarammutual.com

Regd. Office:

Mutual Fund investments are subject to market risks, read all scheme-related documents carefully.

No. 21, Patullos Road, Chennai 600 002.

requires

COIMBATORE

DESIGNER / PAGINATOR

Qualification & Job Profile:

Any Degree or Diploma in Printing Technology. Good English Knowledge.

Should be able to design advt. in both English & Tamil.

Good hands on experience in Composing / Pagination & Layout designing.

Job knowledge in Indesign, Photoshop & Coreldraw is must.

Work Experience:

2-3 years experience in Printing

Press or Newspaper Industry will be an added advantage.

Salary will not be a constraint for deserving candidates.

Interested candidates may mail us at managercbe@newindianexpress.com



The New Indian Express Group Express Garden, 110, Pankaja Mill Road, Ramanathapuram,

पंजाब नैशनल बैंक

Coimbatore - 641 045. பஞ்சாப் நேஷனல் வங்கி

the name you can BANK upon ! வட்டார சாஸ்த்ரா மையம், சென்னை – எண். 769, இரண்டாம் தளம், ஸ்பென்ஸர் பிளாசா, அண்ணா சாலை, சென்னை – 600 002. Ph:044-28502043/2010, 9840037314, 9444444470. email: cs3612@pnb.co.in

அசையா சொத்துகளின் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு கடனீட்டு சொத்துக்களை ரொக்கமாக்குதல் நிதிச் சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டு சொத்துக்கள் அமலாக்கச் சட்டம் 2002 (விதி 8(6) சேர்த்து வாசிக்கவும்) மாதுகாப்பு நடைமுறை விதிகள் 2002 விதி எண்.8(5) ன் கீழ் அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களை மின் ஏலம் மூலமாக விற்பனை செய்தல்.

மின் ஏல தேதி & நேரம் : 01.03.2024 காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை டேவணித்தொகை செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம் 29.02.2024 மாலை 04:00 மணி வரை

பந்சாப் நேஷனல் வங்கியில் அடமானத்தில் வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட சொத்துக்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் ஆக்கபூர்வ/அடையாளபூர்வ/பெப்நிலை கவாதீனத்தில் எடுக்கப்பட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்கள்/லூயின்தாரர்கள்/ அடமானதாரர்களிடபிருந்து பெற வேண்டிய கீழே குறிப்பிட்டுள்ள கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி, இதர செலவுகளையும் வஞ்சிப்பதற்காக கீழே குறிப்பிட்டுள்ள சொத்துக்களை "உள்ள இடத்தில் உள்ளவாறு", "உள்ளது உள்ளவாறு" மற்றும் "எத்த திலையில் உள்ளதோ அந்த திலையிலேயே" என்ற அடிப்படையில் பின் எல விற்பளை செய்யப்படும், என துறிவிக்கப்படுகிறது. சொத்துக்களின் குறைந்தபட்ச கேட்பு விலை மற்றும் டேவணித்தொகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிக்கு தெரிந்தவரை வில்லங்கங்கள் ஏதும் இல்லை.

கடன்தாரர்கள் மற்றும் ஜாமீன்தாரர்கள், கிளையின் பெயர் மற்றும் கணக்கு எண்:

கிளை : மமிலாப்பூர் (034300) Legge Footwear Pvt Ltd, Legge Footwear Pvt Ltd பிரணவராம் டவர்ஸ், 2 வது குளம், 0.A. இராமசாமி தெரு, காந்தி நகர், ஈரோடு -638009 திரு. கோவித்தராஜன், (கடன்தாரர் / இயக்குநர்) எண்.3, அர்ச்சனா நகர், பாவைதண்ணிர் பத்தல் பாளையம், பெரியசேமூர், ஈரோடு -638003. திருமதி.A.மோகனபிரியா, (கடன்தாரர்/இயக்குநர்) எண்.3, அர்ச்சனா நகர், பாவைதண்ணிர் பந்தல் பாளையம், பெரியசேமூர், ஈரோடு -638003. திருமதி.V.பழனியம்மாள், (ஹாமீன்தாரர் - M/s LEGGE FOOTWEAR PVT LTD) என்.4/27, அண்ணாமலை நகர், வீரப்பன்சத்திரம், ஈரோடு -638004. திருமதி.K.முத்துலட்சுமி, (ஜாமீன்தாரர் - M/s LEGGE FOOTWEAR PVT LTD) சுதவு எண்.130/2, 2H ஸ்ரீவெங்கடேஸ்வராநிவாஸ் அப்பார்ட்மென்ட்ஸ், வள்ளியம்மை தெரு, நாராயணவளக், ஈரோடு -638011. திரு.M.ஆறுமுகம், (ஜாமீன்தாரர் - M/s LEGGE FOOTWEAR PVT LTD) கதவு எண்.4, ஆரம்ப பள்ளி தெரு, குமார் நகர்,

வடக்கு அவிநாசி சாலை, திருப்பூர் -641603 அடமானம் வைக்கப்பட்ட அசையா சொத்துக்களின் விவரம் / உரிமையாளர்களின் பெயர் (சொத்து(க்களின்) அடமானதாரர் : திரு.M.அறுமுகம் (S/o. திரு. K. முத்துகாளியப்பன் அவர்களின் உரிமைப்பெற்ற சொத்து):- திருப்பூர் பதிவு மாவட்டம், திருப்பூர் இணை-1 சார்பதிவு மாவட்டத்திற்குட்பட்ட, சாவே எண்.91/L.T.சர்வே எண்.18/1/1 இல் அடங்கிய கதவு எண்.4, புதிய கதவு எண்.40, திருப்பூர் நகராட்சி நகர வார்டு எண்.1, வார்டு B, குமார் நகர் வடக்கு தெரு, குமார் நகர் ஆரம்ப பள்ளி தெரு, தொட்டிபாளையம் கிராமம், திருப்பூர் வட்டம், திருப்பூர் 641603 இல் அமைந்துள்ள தரை தனம் 2000 சஅடி, முதல் தளம் 1000 சஅடி, மொத்தம் 3200சஅடி விஸ்தீரணம் கொண்ட குடியிருப்பு பிளாட் அதனுடன் சற்றுச்சுவர், பிற அதனைச்சார்ந்த அனைத்து துண்டு மற்றும் பகுதி, **எல்லைகள்**: வடக்கில் : **10**அடி அகல கிழக்கு மேற்காக பாதுகாக்கப்பட்ட சந்து; தெற்கில் : **40**அடி அகல கிழக்கு மேற்காக சாலை; கிழக்கில் : திரு. பழனி கவுண்டன்

மகனின் வீடு கதவு எண்.3; மேற்கில் : திரு. ஜெய்பால் அவர்களின் வீடு கதவு எண்.5 . குறைந்துட்ச கேட்டி விலை ₹ 1,66,00,000/- டேவணித் தொகை ₹ 16,60,000/- ஏவ உயர்வு தொகை ₹ 1,00,000/-13(2) SARFAESI சட்டம் 2002ள் படி கோரிக்கை அறிவிப்பு தேதி: 08.04.2019 | 13(4) SARFAESI சட்டம் 2002ள் படி கவாதீன அறிவிப்பு தேதி: 05.07.2019 |

நிலுவைத் தொகை 31.01.2024 ஆன்றுள்ளபடி ரூ. 4,61,06,589.00+ஏதேனும் தொகை செலுத்தி இருந்தால் கவநீன நிலை மேப் ஆக்கப்பர்வ அதனை கழித்து அதனுடன் அதன் மீதான 01.02.2024 அன்று முதல் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் மின்ஏலத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் மின் ஏல விற்பனை மற்றும் நிபந்தனைகளை எங்களது இணையதளமான (1) https://www.ibapi.in (2) https://eprocure.gov.in/

epublish/app (3) https://www.mstcecommerce.com (4) www.tenders.gov.in-ல் பார்க்கவும். இங்கே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஈடு பெற்ற சொத்துகளின் விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் சிறந்த தகவல்களுக்கு கூறப்பட்டுள்ளன, ஆனால் இந்த பிரகடனத்தில் எந்தவொரு பிழை, தவறான விளக்கம் அல்லது விடுபடுதலுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பதிலளிக்க மாட்டார்.

SARFAESI சட்டம் 2002 விதி 8(6)ன் கீழ் இந்த சட்டரீதியான அறிவிப்பு.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பஞ்சாப் தேஷனல் வங்கி, பிணையக் கடன் வழங்கிய வங்கி தேதி : 12.02.2024 இடம் : சென்னை

ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் & கைமிக்கல்ஸ் லிமிடைட் பதிவு அலுவலகம்: தி உஃபிஸி 338/8, அவிநாசி சாலை, பீளமேடு, கோபமுத்தூர் - 641 004 தொலைபேசி (0422) 4226222 தொலைநகல் (0422) 2577929. CIN: L01542TZ1985PLC001706

மின்னஞ்சல் : rscl@rajshreesugars.com வலைதளம்: www.rajshreesugars.com டிசம்பர் 31. 2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சாரம்

				(G. arcopper)	
வ. எண்	விபரங்கள்	முடிவடைந்த (தனிக்கை		முடிவடைந்த 9 மாதங்கள் (தணிக்கையாகாதது)	
		31.12.2023	31.12.2022	31.12.2023	
1.	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	13,709.57	14,178.13	57,985.06	
2.	நீகர ரைபம் / (நஷ்டம்) (வரி மற்றும் விதீவிலக்கான இனங்களுக்கு முன்பு)	(2,775.43)	(2,119.30)	(204.43)	
3.	நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விதீவிலக்கான இனங்களுக்கு பின்பு)	(2,775.43)	(2,119.30)	(204.43)	
4.	நிகர லாபம் / (நஷ்டம்) (வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு பின்பு)	(2,775.43)	(2,119.30)	(204.43)	
5.	மொத்த விரிவான வகுமானம் (வரிக்கு பின்பு இக்காலகப்பத்தில் லாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்கு பின்பு இதர விரிவான வகுமானம் சேர்ந்தது)	(2,775.43)	(2,119.30)	(204.43)	
6.	சாதாரண பங்கு மூறைனம் (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10/-)	3,313.56	3,313.56	3,313.56	
7.	முந்தைய நீதியாண்டிற்கான (31.3.2023) நீதிநிலை அறிக்கையில் உள்ள ஒதுக்கங்கள் (மறுமதிப்பேடு ஒதுக்கங்கள் நீங்கலாக) : ரூ. (1094.31) லட்சங்கள்				
8.	பங்கு ஒன்றுக்கு ஈட்டியது (ஆண்டுக்கணக்கில் அல்ல) ஒரு பங்கீன் முகமதிப்பு ரூ.10/-	(0.00)	(0.40)	(0.00)	
	சுழ்ப்படைதிற்ற நிற்ற நிற நிற்ற நிற்ற	(8.38)	(6.40) (6.40)	(0.62)	

குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015ம் வருடாந்திய செபி (பட்டியலிடுதல் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) விதிமுறைகளில் 33வது விதிமுறையின் கீழ் பங்கு வர்த்தக நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் சாரம் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள நிதிநிலை முடிவுகளின் முழுபடிவமும் நிறுவனத்தின் இணையதளமான WWW.rajshreesugars.com மற்றும் பங்குவர்த்தக நிறுவனத்தின் இணையதளங்களான www.bseindia.com மற்றும் www.nseindia.com லும் காணமைம்.

ர. வரதராஜன் **&**டம் : கோயமுத்தூர் முழுநேர இயக்குனர் தேதி: 12.2.2024 DIN:00001738